

பெயர் :

இடம் :



எனது தொலைநோக்கு My Vision



(நேர்மறை நோக்குடன், நிகழ்கால வழக்கில், உங்கள் உடம், நாம், எனது என்று குறிப்பிட்டு எழுதவும்).
(உங்கள் வாழ்க்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதை இன்று அடைந்து விட்டதாக எண்ணி எழுதவும்).

இன்றைய தேதி : (3 அல்லது 5 வருடம் இன்றைய நாள்)

எனது இல்லம்

நீங்கள் வசித்துவரும் இடம் மற்றும் ஊரை வர்ணிக்கவும் மற்றும் உங்கள் இல்லத்தின்
தோற்றத்தை விளக்கவும். விரிவாக எழுதவும்.

நான் தற்போது வசிக்கும் இடம் நகரத்தின் பகுதியில்

..... தெருவில் உள்ளது.

என் இல்லம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

1. எனது இல்லத்தின் நுழைவு வாயில் :

.....
.....

2. வரவேற்பறை / முன்கூடம் :

.....
.....

3. தியான அறை :

.....
.....

4. படுக்கை அறை / குளியல் அறை :

.....
.....

5. எனது படுக்கை அறையின் உள்புற தோற்றம் :

.....
.....

The Bigger your Vision the bigger will be the result. - Writing with details will support you to realise it faster.

வாழ்க்கை மிக வலியுடன் வாழ்க்கை மிக நன்மை வாழ்க்கை நேரம் அழகு அனைத்து நன்மைகள் வளமும் நேரம் வலியுடன்

6. படிக்கும் அறை / அலுவல் அறை :

7. உணவருந்தும் அறை :

8. சமையலறை :

9. உடற்பயிற்சி அறை மற்றும் இதர பகுதிகள் :

10. எனது இல்லத்தின் வெளிப்புறம் :

எனது வாழ்க்கை முறை

1. கல்வி :

2. உடை :

3. ஆபரணம் :

4. வாகனங்கள் :

5. பொழுதுபோக்கு / ஓய்வு :

6. நான் விரும்பிய செல்லும் விடுமுறை இடங்கள் :



இன்றைய தேதி :



எனது நிதி நிலைமை

எனது சேமிப்புகள்

1. வங்கி இடுப்பு
(வங்கியின் பெயர்/வினை/கணக்கு என் ஆகியவற்றை குறிப்பிடவும்)
2. நீண்ட கால வைப்பு தொகை:
3. மற்ற வைப்பு தொகைகள்:

எனது முதலீடுகள்

1. நோன் பரீயோடெக்:
2. பரஸ்பர நிதிகள்:
3. இதர பங்குகள்:
4. நில உடமை வணிகம்:
5. எனது நிகர மதிப்பு:

அறப்பணிகளுக்கு எனது பங்களிப்பு

1. யாருக்கு:
2. எவ்வளவு:
3. எப்பொழுதெல்லாம்:
4. எனது பெற்றோருக்கு:
5. எனது ஆசிரியருக்கு:

நான் யார் ?

நான் எத்தகைய மனிதராக மாறியுள்ளேன்?

.....

எனது வெற்றி குறித்து நான் எவ்வாறு உணர்கிறேன்?

.....

எனது வெற்றி குறித்து மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்?

.....



இன்றைய தேதி :



நான் யார் ?

உங்கள் வாழ்க்கையில் வெற்றியை பற்றி நீங்கள் உங்களுக்கு ஒரு வாழ்த்துமடல் எழுதுங்கள்.

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

ஒவ்வொரு நாளும் எனது தொலைநோக்கி நான் படித்துப் பார்ப்பேன்
உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்,
தினசரி உங்கள் தொலைநோக்கி அனுபவித்து மகிழுங்கள்!

தினமும் காலையில் படுக்கையிலிருந்து இரு
கைகளையும் உயர்த்தி குதித்து எழுந்து
“சூப்பர் நாள்” என்று சத்தமாகவும்
முழுபலத்துடனும் சொல்லவும்.

காலையில் கண்ணாடியின் முன்
செய்யும் பயிற்சி
"நான் உண்மையானவன்" "நானே அன்பு"
"நானே சேவை" "நானே வெற்றி"